

இந்திய இலங்கை ஒப்பந்தம், 13வது சட்டத்திருத்தம், மசூதிகளின் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

ஒன்றுபட்ட இலங்கை என்கிற கோரிக்கையை மாற்ற மறுத்தால் மாகாணசபை தேர்தலை புறக்கணிக்க கோரிக்கை.

இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் என்பதாக ஒரு தீர்வினை இந்தியா முன்வைத்து மாகாணசபை தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வென்று பிரகடப்படுத்துகிறது. இந்த தீர்வினை 25 ஆண்டுகளுக்கு முன்பே தமிழீழத்தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள் என்பதை நினைவுபடுத்தியும், இந்த தீர்மானம் தமிழர்களின் ஒப்புதலைப்பெற்றதல்ல என்பதை வலியுறுத்தியும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கும் இந்த முயற்சியை கண்டித்து அனைத்து இயக்கங்கள்- கட்சிகளின் சார்பாக இந்த கண்டன ஒன்று கூடலை மே17 இயக்கம் நடத்துகிறது. மேலும் எமது கோரிக்கைகளாக , தொடர்ச்சியாக இலங்கை இசுலாமிய மக்கள் மீதும், வழிபாட்டுத்தளங்கள் மீதும் நடத்தப்பெரும் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு இதுவரை இந்தியா எந்த ஒரு வன்மையான கண்டனத்தினை பதிவு செய்யவில்லை என்பதால் இந்திய அரசின் ஒத்துழைப்புடனேயே இது நடக்கிறது என்கிற குற்றச்சாட்டினையும் முன்வைக்கிறோம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதை முன்வைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளரை களம் இறக்குகிறது. 60 ஆண்டுகால வரலாற்றினை புறக்கணித்தும் , 2009இல் நடைபெற்ற இனப்படுகொலை தமிழீழவிடுதலையை அம்மக்கள் கோரியதாலேயே நடைபெற்ற நிகழ்வு ஆகவே விடுதலை என்கிற கோரிக்கையை சமரசம் செய்வதை மாற்றும்படியும், சர்வதேச பொதுவாக்கெடுப்பு தமிழீழத்தின் விடுதலைக்காக நடைபெறவேண்டுமென்று கோரிக்கையை முன்வைக்க கோருக்கிறோம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இதுவரை தமிழீழ மக்களின் விடுதலைகோரிக்கையை கணக்கில் கொள்ளாமல் களம் காணுவது வருந்தத்தக்கது . இது இலங்கை அரசிற்கே பெரும் துணையாக சென்று முடியும் என்பதை அவரது கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறோம்.

மேற்குலகமும், இந்தியாவும், ஐ. நாவும் தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்படுவதுவும், இலங்கை மீதான சர்வதேச விசாரணை இனப்படுகொலைக்காக நடத்தவேண்டுமென்கிற ஐ. நாவின் 99வது விதியை இவர்கள் அனைவரும் புறக்கணிக்கிறார்கள் எனவே இவர்கள் தற்போது

நடக்கும் இன அழிப்பில் பங்கு பெற்றவர்களாக காணவேண்டி இருக்கிறது. இலங்கையின் வடக்கு கிழக்கில், தமிழரின் தாயகப்பகுதியில் தொடர்ச்சியாக தமிழரின் நிலங்களை ராணுவம் அபகரிப்பதை சர்வதேசம் தடுக்க மறுக்கிறது, பெண்கள் மீதான வன்முறை, தமிழர்கள் தொடர்ச்சியாக காணாமல் போகாதல் என்கிற பிரச்சனைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இந்தியாவும், சர்வதேசமும் மறுக்கிறச் சூழலை தமிழீழ ஆதரவு இயக்கங்களும் கட்சிகளும் வன்மையாக கண்டிக்கின்றன

இந்தத் தோதலில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிற கோரிக்கைக்கு மக்களிடயே ஆதரவினை மிகவும் நயவஞ்சகமாக இந்திய அரசு பெற முயற்சிக்கிறது. இந்த நகர்வானது தொடர்ச்சியாக இந்தியா தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களது இனப்படுகொலையில் பங்குகொண்டவர்களாகவும் இருப்பதை காட்டுகிறது. இதை அம்பலப்படுத்தவே இன்று தோழமை அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தினை நடத்துகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகம் முழுவதும், மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடைபெறவேண்டுமென்கிற கோரிக்கையை அனைத்து இயக்கங்கள் சார்பாக முன்வைக்கிறோம்.

ஊடகங்கள் இப்போது நிகழும் தமிழீழ விடுதலைக்கான நெருக்கடியை உருவாக்குவதையும், இனப்படுகொலைக்கான விசாரணையை மறுதலிக்க செய்யப்படும் முயற்சியை முறியடிக்கவும் ஆதரவினை வழங்குமாறு கேட்கிறோம். தமிழிழவிடுதலை என்கிற 60 ஆண்டுகால முயற்சியை வீழ்த்த நாம் அனுமதிக்க கூடாது என்பதுவே இன்றைய ஒன்றுகூடலின் கோரிக்கை.

பங்குபெரும் அமைப்புகள்- கட்சிகள்

மதிமுக

மனித நேய மக்கள் கட்சி

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம்

தமிழக வாழ்வுரிமை கட்சி

எஸ் டி பி ஐ

தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

திராவிடர் விடுதலைக்கழகம்

தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சி
 தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்.
 தந்தை பெரியார் திராவிடர் கழகம்
 தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
 இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
 மே பதினேழு இயக்கம்
 தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
 தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் தொழிலாளர் இயக்கம்
 தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.
 பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.